

# SATI SULOCHANA

A TAMIL DRAMA

BY

RAO BAHADUR. P. SAMBANDAM. B.A., B.L.

*Author of:*

The Two Sisters, Galava, The Eye of Love, The Curse of Urvasi, The Merchant of Vanipura, Fate and Love, Simhalanatha, Pushpavalli, Amaladitya, Magapathi, The Ideal Wife, Siruthondar, The Golden Fetters, True Love, The Bandit Chief, Bricks-Between, At Any Cost, The Fair Ghost, The Wedding of Valli, Brahmin vs Non-Brahmin, Vijayarangam, As you like it, Ratnavali, Lord Buddha, The Tragedy of Silence, The Good Fairy, Geetha manjari, The True Brother, Malavikagnimitra, Chandrabari, The Demon Land, Sabapathy Part I, The Pongal Feast or Sabapathy Part II, A Rehearsal or Sabapathy Part III, Sabapathy Part IV, Blessed in a Wife, The Dancing Girl, Subadra-Arjuna, Karna the Giver, Sahadeva's Stratagem, The Surgeon General's prescription, Vichu's Wife, Sakuntala, Vikramorvasi, The Point of View, The Two Selves, The Tragic Denouement, The Sub-Assistant Magistrate of Sultanpet, Harischandra, Blind Ambition, Markandeya, Sarangadhara, Manohara, The Two Friends, The Knavery of Kalappa, As We Sow-So We Reap, Over Forty Years Before the Footlights Parts I & II, The search, Prince Koneri, The crowd in the Shandy, The Gypsy Girl, Vaikunta Vaithiyar, The Tamil Drama etc. in Tamil; and Harischandra, and Yayathi in English.

FIRST EDITION

Madras :

PRINTED BY THE PEERLESS PRESS,

15, LINGHI CHETTY STREET, G. T.

2-00

[All Rights Reserved.]

1935

Price per Copy

# சதி-சுலோசன

ஒரு தமிழ் நாடகம்

ராவ்பஹதார்

ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்.,  
அவர்களால் இயற்றப்பட்டது.

இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்:—

லீலாவதி-சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதரன், ரத்னாவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, உத்தமபத்தினி, அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல்பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்லபெண் மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சபத்திரார்ஜுனா, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத் மாக்கள், சர்ஜன்ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சல்தான் பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்ட்ரேட், சகுந்தலை, காளப்பன் கள்ளத்தனம், விக்ரமோர்வசி, முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் முதற்பாகம், நாடகமேடை நினைவுகள் இரண்டாம் பாகம், நாடகத் தமிழ், யயாதி, பிராம்மணனும்-சூத்திரனும், வாண்புர வணிகன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்கண்டேயர், கண்டு பிடித்தல், கோனேரி அரசுகுமரன், சந்தையிற் கூட்டம், சூறமகள், வைகுண்ட வைத்தியர், முதலியன.

முதற்பதிப்பு

சென்னை 'பியர்லெஸ்' அச்சுக்கூடத்தில்  
அச்சிடப்பட்டது.

1935

2-00

INSCRIBED

to

THE BELOVED MEMORY

of

MY PARENTS

**P. VIJIARANGA MUDALIAR**

and

**P. MANICKAVELU AMMAL**

and

MY FRIEND

**C. RANGAVADIVELU**

# PREFACE

---

The main portion of this drama, as it is printed, formed the prose-scenario of the Tamil Talkie entitled "Sati-Sulochana" which I directed some time back at Calcutta. The great success which attended it, probably made my actor friends ask me to print it as a Tamil Drama. I promised to comply with their request and hence this Drama, in its present form. It contains about 40 songs; hence I would class it as an Opera.

Now that Tamil Talkies have become so very popular, this may also be useful for budding scenario-writers to a certain extent as a model.

I have to warn all Societies and Companies desirous of staging this (or any other drama by me) that they have to pay the usual royalty and obtain my permission before staging same; otherwise they make themselves liable to be prosecuted under the Copyright Act before a Magistrate's Court.

" PAMMAL LODGE " }

G. T. MADRAS. }

1st Jan. 1935 }

THE AUTHOR.

# சதி-சுலோசன



## நாடக பாத்திரங்கள்.

ஸ்ரீ ராமர்	...	...	தசரதருடைய மூத்த குமாரர்
லட்சுமணர்	...	...	ஸ்ரீராமர் தம்பி
ராவணன்	...	...	லங்காதிபதி
இந்திரஜித்	...	...	ராவணன் குமாரன்
ஆதிசேஷன்	...	...	நாகலோகத்தரசன்
விபீஷணர்	...	...	ராவணன் தம்பி
சுகீவன்	...	}	வானர வீரர்கள்
அங்கதன்	...		
அனுமன்	...		
ஜாம்பவான்	...	...	கரடிகளுக்குத் தலைவர்
நாரதர்	...	...	தேவரிஷி
சீதை	...	...	ஸ்ரீராமர் மனைவி
மந்தோதரி	...	...	ராவணன் மனைவி
சுலோசன	...	}	ஆதிசேஷன் புத்திரி இந்திரஜித்தின் மனைவி
திரிசடை	...		
	...	...	விபீஷணர் புதல்வி

ராட்சசசைனியங்கள், வானரசைனியங்கள்,  
யாசகப் பிராம்மணர், தோழிகள்,  
வேலையாட்கள் முதலியோர்.



கதை நிகழ் இடம்—நாகலோகத்திலும், லங்கையிலும்.

# சதி-சுலோசல

முதல் அங்கம்

முதற் காட்சி

இடம்—நாகலோகம். காலம்—சூர்யாஸ்தமனம்.

சூர்யாஸ்தமனம், இசுர நாசகக் கன்னியர்களுடன் நந்தவனத்தில் வீணாயாடிக்கொண்டிருக்கிறாள், சிலர் ஜலக்கிரீடை செய்கின்றனர். சிலர் புஷ்பம் பறிக்கின்றனர். சிலர் ஒருவரை ஒருவர் புஷ்பச் செண்டினால் அடிக்கின்றனர். சிலர் பாடுகின்றனர். சிலர் ஆடுகின்றனர்.

சு. [பாடுகிறாள்.]

ராகம்—இந்துஸ்தான் காபி. தாளம்—ரூபகம்.

பல்லவி.

பாதாதி கேசம் முதல் இன்பம் தந்திடும்

பார்புகழ் வசந்த காலமே—நீதிலாத

(பாதாதி)

அனுபல்லவி.

நீதான வண்டுகள் தித்திப்பை யுண்டிடும்

தேவர் ஆதிக்கும் மலர்களும்—மணம் நிறைந்த

(பாதாதி)

சரணம்.

பாசற்ற ஞானிகள் மனதைக் கவர்ந்திடும்

மாண்பெற்ற மகரந்தமே—கோதிலாத

(பா)

ஆகாயத்தில் புஷ்பக விமானத்தில் இந்திரஜித் தோன்றுகிறான்.

விமானம் நின்று விடுகிறது.

இ. [விமானத்திலிருந்த வண்ணம்.] என்ன விந்தை? புஷ்பகவிமானம் இங்கு நிற்பானேன் ஏன் உத்தரவின்றி? திக்விஜயம்

செய்து கொண்டு திரும்புங்கால் என் விமானத்தைத் தடை செய்யவல்ல தைரியசாலியார்? [நான்கு புறமும் பார்த்து] ஒரு வைரியையும் காணோம்! இந்த விமானம் சுயேச்சையாய் நின்றிருக்கவேண்டும்—காரணம் என்ன?—என்ன சுகந்தம் வீசுகின்றது கீழிருந்து! கீழிருப்பது நாகலோகத்தின் நந்தவனமன்றே—அங்குள்ள மலர்களின் சுகந்தமே என் மனதினைக் கவர்கிறது!—ஓ! இப்பொழுது தெரிகிறது. இப்புஷ்பங்களின் வாசனையினால் இப்புஷ்பக விமானம் ஆக்கிரஷிக்கப்பட்டு நின்றது போலும்!—என்ன அழகிய நந்தவனம்!—என்ன கானம்!—நாக கன்னிகைகள் என்ன ரமணியமாகப் பாடுகிறார்கள்! இங்கு விமானத்திலிருந்து இழிந்து கொஞ்சநேரம் அவர்களது கானத்தையும் விளையாட்டையும் கண்ணுற்றுப் பிறகு செல்வோம்.

[விமானம் இழிகிறது.]

காட்சி முடிக்கிறது.

—o—o—o—

இரண்டாம் காட்சி

இடம்—நாகலோக நந்தவனம்.

காலம்—சாயங்காலம்.

ஒரு வாவிக்கரையில் பளிக்குக்கல்லின் மீது உட்கார்த்து சுலோசனை ஒரு தோழியுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். இந்திரஜித் மற்றொரு பக்கம் வந்து இவர்கள் பேசுவதை ஒட்டிக் கேட்கிறான்.

சு. நம்முடைய தந்தையை ஜெயிக்கவல்ல வீரன் மஹா புருஷனாயிருக்க வேண்டும்.

தோ. அதற்குச் சந்தேகமென்ன? வீரத்திற்குத் தகுந்த குணமும், குணத்திற் கேற்ற வனப்பும் உடையவராயிருக்கின்றார்.

சு. உம்!—என்ன இருந்தாலும் ராட்கூசன் தானே!

தோ. அப்படிச் சொல்லாதீர்கள் அம்மணி; ராட்சசனாக வந்துதித்தபோதிலும், நான் விசாரித்தறிந்த வரையில் அவருடைய தந்தையினிடத்துள்ள தூர்க்குணம் இவரிடம் ஒன்றுமில்லை.

சு. சந்தோஷம்.

தோ. ராஜகுமாரி! இன்னொரு விஷயம் கேட்டார்களா?—அவருக்கு இன்னும் விவாக மாகவில்லையாம்.

சு. ஏனடி? இதையேன் என்னிடம் சொல்லுகிறாய்?

தோ. நான் கேட்டறிந்ததை உமக்குத் தெரிவித்தேன்—இதில் என்ன தவறு? இதற்கு நீ என் மீது கோபியாதே அம்மா— உம்!—அம்மஹா புருஷனைக் கணவனாகப் பெறும் பாக்கியம் யாருக்கு கிடைக்கப் போகிறதோ?

சு. ஏன்? நீதான் அவரைக் கலியாணம் பண்ணிக் கொள்ளேன்!

தோ. அந்த பாக்கியம் எனக்குக் கிட்டாதம்மா!

சு. பிறகு யாருக்குக் கிட்டும்?

தோ. ஒருவேளை உன்னைப்போன்ற புண்ணிய சாலிகளுக்குக் கிட்டினாலும் கிட்டும்?

சு. எனடி! என்னைப்பரிகாசமா செய்கிறாய்!

[தோழி சிரித்துக்கொண்டு ஓட, சுலோசனை அவனைப் பின் தொடர்கிறாள்.]

இந்திரஜித் மறைவிடமிருந்து வெளி வருகிறான்.

இ. என்னுடைய திக்விஜயத்தில் திரிலோகங்களிலும் எத்தனையோ அழகிய பங்கையரைப் பார்த்திருக்கிறேன். இத்தனை அழகிய குணவதியை இது வரையில் கண்டதேயில்லை நான். ககனம் ககனாபராம், சாகரம் சாகரோபமம் என்று சொல்வது போல் இவளுக்கு இவளையே யீடாகக் கூறவேண்டும்!—



(சுமான ரஹித என்ற மெட்டு.)

மஹா அழகமிய மதிமுகவதனி அதிரமணி (ம)

(என்மனங் கவரும்) (ம)

சுகாவதி, ஸ்ரீமதி, யுவதி, கலாநிதி சாரதை புகழும் (ம)

சம்ப்ரமமிகு சுந்தரி நரமங்கையர் தொழும் உம்பர் குமரி

அம்போருக விழியான் உயர்மின்போல் எதிர் உலவுகிற. (ம)

அதோ அவள் இங்கு தனியாக மறுபடியும் வருகிறாள்.

இங்கு என்ன செய்கிறாளோ மறைந்து இன்னும் பார்ப்ப

போம். [மறைந்து கொள்கிறாள்]

சுலோசனை மறுபடி வருகிறாள்

சு. என் தகப்பனரை ஜெயித்தாரெனக் கேட்டபோது இவர் மீது எனக்கு முதலில் கோபம் பிறந்தபோதிலும், இவரது குணதிசயங்களைப்பற்றி என் தோழி கூறியதை யெல்லாம் கேட்கக் கேட்க, என் மனம் இவரையே நாடுகின்றது! —என்ன ஆச்சரியம்! இவரைப்பாராமுன் இவர் மீது நான் ஏன் இப்படி காதல் கொண்டேன்!

[பளிங்குக் கல்லின் மீது உட்காருகிறாள்.]

உம்! [பெருமூச்சு செறிந்து] இவரைக் கணவனாகப் பெறும் பாக்கியம் எந்தப் புண்ணியவதிற்குக் கிடைக்குமோ?

இந்திரஜித் திடீரென்று அவள் முன் தோன்றுகிறான்.

இ. நங்காய்! உன்னை யன்றி இத்திரிலோகங்களிலும் வேறு யாருக்குக் கிடைக்கும்!

சு. [திடுக்கிட்டெழுந்து] ஹா! —ஐயா! தாங்கள் யாரோ தெரிய வில்லை! இந்த நந்தவனத்தில் ஆடவர் யாரும் வரக் கூடாதே. நீர் எப்படி வந்தீர்? இதன் காவலாளர் உம்மை எப்படி உள்ளே விட்டார்கள்?

இ. அக் காவலாளிகள் மீது கோபியாதே. நான் ஆகாயமார்க்க மாய் என் விமானத்தின் மீது இங்கு வந்து இறங்கினேன்! —பெண்ணே! சற்று முன்பாக உன் தோழியுடன் யாரைப்

பற்றிப் பேசிக்கொண்டிருந்தாயோ அப் புருஷன் நான்தான்  
—இந்திரஜித்.

சு. [நாணத்தால் தலை வணங்கி] ஆ!—ஐயா! நாங்கள் பேசிக்  
கொண்டிருந்ததை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தீர்  
களா என்ன!

இ. ஆம்! அத்தயந்த சந்தோஷத்துடன் உன் வாயினின்றும்  
வந்த ஒவ்வொரு அமிர்த வாக்கையும் பருகிக் கொண்டி  
ருந்தேன். பெண்ணே, உன் உள்ளத்தையறிந்த பிறகு,  
என்னை மணப்பாய் என்று உன்னைக் கேட்க, எனக்கு தைரி  
யம் கொடுக்கிறது.

சு. ஆயினும்—லங்கேஸ்வர சூடாரா! நீரோ எங்கள் குலவாரி!  
அன்றியும் இப்பொழுதுதான் என் தகப்பனாரையும் ஜெயித்  
திருக்கிறீர்—உம்மை நான் மணப்பது நியாயமா?

இ. கண்டாணி! உனக்கு அந்த சங்கை வேண்டாம். உன் தகப  
பனரை மாத்திரமன்று, இந்த இரேழ் புவனங்களையும்  
வென்ற என்னை, உனது இருகண்களால் நீ ஜெயித்து விட்  
டாய்!—நான் உனக்குத் தோல்வியடைந்ததாக ஒப்புக்  
கொள்ளுகிறேன். இனி என்னை மணக்க உனக்கென்ன  
தடை?

சு. ஐயா—நான் என்ன சொல்வது?—என் மனதையோ நீர்  
அறிந்து விட்டீர்—ஆயினும் நான் சதந்திரமற்றவள்—என்  
தந்தைக்கு உட்பட்டவள்!

ராகம்—பியாக். தாளம்—ஆதி.

தந்தை தாய் சம்மதம் தனை தவிர்ப்பேனே  
தைபலென் தருமத்தை தள்ளிடுவேனே  
வந்திடுமில்லங்கை மன்னனை அவரை  
வந்து கேட்டுக்கொள்ளும் ஐயா.

(சு)

எங்களுக்குள் வேறு உங்கள்குலம் வேறு  
இருவாக்கும் பொருந்திய தியற்கை இம்மணமே

வந்திடுமில்லங்கை மன்னனே தந்தையை

வந்தித்து கேட்டுக் கொள்ளும் என் ஐயா. (த)

ஆகவே அவரிடம் சென்று என்னைக் கன்னிகாதானமாகப் பெறும். இதுவே எங்கள் குலத்திற்கு அடுத்த மார்க்கம்.—

இ. ஆனால்—எங்கள் குலத்திற் கடுத்த மார்க்கம், பலாத்கார மாய் மணப்பதாம்! இதற்கு ராட்கூசம் என்ற பெயர் வைத் திருக்கின்றனர்—

(இந்துஸ்தான் மெட்டு.)

பல்லவி.

நானே அச்சிற்று நாகராஜனை

நயந்து கொள்ளுவேன்

அனுபல்லவி.

வானேரும் அவர் சேன சமூகமும்

வந்து வணங்கிப் பணிந்திடவே செய்யும். (நானே)

சரணம்.

எட்டுத் திக்கையும் வெற்றி கொள்ளுமோர்

இந்திரஜித்தென்மெனையறியாயோ

இஷ்டமில்லையெனில் தூக்குவேன் உனை

எங்கள் பழக்கம் தெரியாயோ. (நானே)

நான் சிக்கிரம் லங்கைக்குப் போக வேண்டியிருக்கிறது—

தாமதிக்க முடியாது—பெண்ணே! நீயாக என்னுடன்

விமானம் ஏறி வருகின்றாயா?— அல்லது நான் பலாத்கார

மாய் உன்னைத் தூக்கிக் கொண்டு போகவா?

சு. ஐயோ! இதை என் தந்தை அறிந்தால் பிரமாதம் விளை யுமே!

இ. பார்த்துக் கொள்வோம் பிறகு—அந்த பிரமாதத்தை!—

[அவனைப் பலாத்காரமாய்த் தூக்கிக்கொண்டு, விமானத்தில் ஆகாயத்திற் புறப்படுகிறான்.]

விமானம் புறப்படும் பொழுது சுலோசனையின் தோழியர்கள்  
ஒடி வருகின்றனர்.

சு. தோழிகாள்! தோழிகாள்! இந்திரஜித் என்னை பலாத்கார  
மாய்க் கொண்டு போவதாக என் தந்தையிடம் தெரிவியுங்  
கள்! தெரிவியுங்கள்!

[விமானம் ஆகாயத்தில் மறைகிறது, தோழியர்கள்  
பிரமித்து நிற்கின்றனர்.]

காட்சி முடிகிறது.

—o—o—o—

மூன்றாம் காட்சி.

இடம்—ஆதிசேஷன் கொலுமண்டபம்.

காலம்—இரவு.

ஆதிசேஷன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். மந்திரி முதலானோர்  
புடைசூழ்ந்து நிற்கின்றனர்.

மந். மஹாராஜா! யுத்தமென்றால் தோல்வியும் ஜெயமும் மாறி  
மாறி வருவது சகஜம்தான். இதற்காகத்தாம் கவலைப்பட  
லாகாது—இந்த சங்கீதக் கேளிக்கையைக் கொஞ்சம் கவனி  
யுங்கள்.

அப்சர ஸ்திரீகள் நடனம் செய்கிறார்கள்.

[உள்ளே கூக்குரல்] மஹாராஜா! மஹாராஜா! சுலோசனையை  
ராட்சுசன் தூக்கிக்கொண்டு போய் விட்டான்! தூக்கிக்  
கொண்டு போய் விட்டான்!

ஆ. மந்திரி! நிறுத்து கேளிக்கையை!

மந். ஆட்டத்தை நிறுத்துங்கள்!

ஆ. என்ன கூக்குரல் அது?

சுலோசனையின் தோழியர் அலங்கோலமாய் வந்து அரசன்  
பாதத்தில் விழுகின்மனர்.

தோ. மஹாராஜா! நாங்கள் என்ன சொல்லப் போகிறோம்!  
உங்கள் குமாரத்தியை ஒரு அரசக்கன் எடுத்துக்கொண்டு  
போய் விட்டான்! அப்படியே தூக்கிக்கொண்டு போய்  
விட்டான்! [அழுகின்மனர்.]

ஆ. யார் அப்படிச் செய்த துஷ்டன்?  
[கோபத்துடன் எழுந்திருக்கிறார்.]

தோ. இராவணன் புதல்வன் இந்திரஜித்.

ஆ. எப்படி எடுத்துச் சென்றான் என் கண்ணுக் கொப்பான  
புதல்வியை?

தோ. ஆகாயத்தில் விமானத்தில் வைத்துச் சென்றான்.

ஆ. ஆஹா! அப்படியா செய்தான் அப்பாதகன்! முன்பு  
அவனுடன் யுத்தம் செய்த பொழுது, என்ன காரணத்தி  
னாலோ, அவனை வெல்ல என்மனம் துணியாமற் போயிற்று.  
என்னை வென்றது மன்றி எனக்கு இத்துரோகமும் செய்  
தானா! இட்சணம்போய் நானே அவனைக் கொன்று என்  
பெண்ணை மீட்டு வருகிறேன்! [புறப்படுகிறார்.]

ஓர் ராட்குடிசன் வருகிறான்.

ரா. மஹாராஜா, இந்திரஜித் இந்த நிருபத்தை தம்மிடம்  
கொடுக்கச் சொன்னார். [கொடுக்கிறார்.]

ஆ. [அதைப் படித்துப் பார்த்து] என்னை அவமானம் செய்தது  
மன்றி, என்னைத் தன் மணத்திற்கும் அழைக்கின்றானா!  
இதோ சூணைத்தில் சென்று அதைத் தறித்து அவனைக்  
கொன்று, என் மகளை மீட்டு வருகிறேன்!  
[விரைந்து செல்லப் பார்க்கிறார்.]

நாரதர் தோன்றுகிறார்.

நா. ஆதிசேஷா!—எங்கே மிகவும் அவசரமாய்ப் புறப்படுகிறாய்?

- ஆ. ஸ்வாமி! என்மகள் சலோசனையை இந்திரஜித் அபகரித்துச் சென்றான்! அவனைக் கொல்லப் போகிறேன்.
- நா. ஆதிசேஷா! பிரம்மதேவன் அவனுக்கு கொடுத்திருக்கும் வரத்தை மறந்துபோனாயா என்ன?
- ஆ. முனிசிரேஷ்டரே! அதை மறந்தேன்!—இப்பொழுது நான் என்ன செய்வது? தாங்கள் தான் அருளவேண்டும்.

ராகம்—பிலஹரி. தாளம்—ஆதி.

பல்லவி.

என்ன நான் செய்வேனையா—நாரதரே  
எண்ணறியாத துக்கம் என்கையே வாட்டுவதால் (என்)

அனுபல்லவி.

கன்னி சலோசனாவின் கதி என்ன ஆகிடுமோ  
சின்ன வயதினிலே சீர்கெட நேர்ந்ததனால் (என்)

சரணம்.

முன்னம் பழியகற்றி முடித்து அவனுடலை  
சின்னொ பின்னம தாக்கி ஜெயிக்காவிட்டால் மனது  
பண்ணரும் குழப்பத்தில் பதைத்து நிற்கும் காண்பிரே  
பன்னி நான் கேட்பதற்கு பதிலுரைப்பீர் நீரே. (என்)

- நா. ஆதிசேஷா! உன்னைப் பொன்ற புத்திசாலிக்கு நான் சொல்ல வேண்டியதில்லை; நீயே யோசித்துப்பார்—உனக்குத் தெரியும். [மறைகிறார்.]

- ஆ. ஆம்—[யோசித்து தனக்குள்] இதுவே நல்ல யோசனை. நாம் உருடாறிப் போவோம் லங்கைக்கு!—டோங்கள் நீங்கள் எல்லாம்.

[சபையோர் விடைபெற்றுச் செல்கின்றனர்.]

காட்சி முடிக்கிறது.



## இரண்டாம் அங்கம்

முதற் காட்சி.

காலம்—பகல்

இடம்—லங்கையில் இந்திரஜித்தின் மாளிகை இந்திரஜித் மணக்கோலத்துடன் கொலுவிருக்கிறான். பரிவாரங்கள் புடை சூழ்ந்திருக்கின்றனர். அநேக யாசகர்கள் தாங்கள் வேண்டிய பசுக்கள், குதிரைகள், பாத்திரங்கள், முதலியன தானமாக வாங்கிக்கொண்டு போகின்றனர்.

இ. இன்னும் யாராவது இச்சாதானம் பெற விரும்புவோர் இருக்கிறார்களா ?

ஆதிசேஷன் வயோதிகனாக வருகிறார்.

ஆ. மஹாப்பிரபு! நான் ஒருவனிருக்கிறேன். வயோதிகனான படியால் மற்றவர்களை யெல்லாம் தள்ளிக்கொண்டு முன்னால் வர முடியவில்லை.

இ. வயோதிகரே! என்ன வேண்டுமெனக்கு ?

ஆ. நான் வேண்டுவது—

இ. என்ன தயங்குகிறீர்? கேளும் என்ன வேண்டுமென்றாலும்.

ராகம்—இந்துஸ்தானி. தாளம்—ஆதி.

பல்லவி.

வானவரும் புகழ் மா பெரித்யாரே  
மனதில் விரும்பியதை வழத்திடுவீரே

(வான)

## தோகையறு:

யாவர் நீர் உமது தேசம் யாது  
 துணையாரு மின்றி வந்தீர்  
 தேவையான பொருள் யாவை  
 என்னை நீர் தேடி இங்கடைந்தீர்  
 தெரிசனத்தில் மிக மஹத்வ மிலகிடு. (வான)

- ஆ. இல்லை—நான் கேட்பதைத் தம்மால் கொடுக்க முடியுமோ என்று—யோசிக்கிறேன்.
- இ. அஷ்டத்திக்குகளிலும் சென்று அனைவரையும் ஜெயித்த எனக்கு, ஒரு கிழப்பிராமணன் வேண்டுவதைக் கொடுக்க முடியாதா?—பேஷ்! நீர் மிகுந்த புத்திசாலி!
- ஆ. அப்படித்தான் அனைவரும் சொல்லுகின்றனர். ஆனால்—

## விருத்தம்—தன்யாசி.

காலத்தின் கூற்றினாலே கவலையே மிகுந்து இந்த  
 கோலமே கொண்டுநானும் சுவலயம் சுற்றிவாரேன்  
 ஞாலத்தில் ஆதரிக்கும் நண்புடை உற்றாரில்லை  
 சீலமே மிகுந்த ஐயா (உமது) சீர்பெற்றஉயிரைத் தாரும்.

—ஆனால் உமது உயிரைத்தானமாகத் தாரும்.

- இ. என்ன கேட்டீர்?
- ஆ. உமது உயிரை—தானமாக!
- இ. உம்! [ஒருவாறு நகைத்து] கொடுத்தீதேன்! கொடுத்தேன்! கொடுத்தேன்!—நான் கொடுத்தாயிற்று—கொண்டுபோக உமக்குச் சக்தி யிருந்தால் கொண்டுபோம் இப்பொழுதே! ஆயினும் ஒன்று. பிரம்ம தேவனிடம் நான் ஒருவரம் பெற்றிருக்கிறேன், அதன்படி நீர் செய்ய முடியுமானால் செய்யும்.



விருத்தம்—மோகனம்.

அந்தமலர் அயனளித்த அரியவரம் ஒன்றுண்டு  
 அதனைச் சொல்வேன்  
 எந்தனது ஆவிபெற இந்திரிய நிக்ரஹம் செய்து  
 ஈரேழாண்டு  
 சிந்தையிலும் ஊண் உரக்க மில்லாது தன் மகளை  
 எனக்குச் சீராய்த்  
 தந்தவனே சண்டைசெய்து தனிப்போரில்  
 உயிர்கொள்ளத் தக்கோளுமே.

ஈரேழ் பதினான்கு வருடங்கள் இந்திரிய நிக்ரஹம் செய்து  
 உலகினில் ஊணுரக்கமின்றி உயிர் வாழ்ந்தவனாகி, தன்மகளை  
 எனக்குத்தந்த மாமனே, தனி வெம் போரில் எதிர் நின்று  
 என்னைக் கொல்லத்தக்கவன், என்பது ஞாபக மிருக்கட்டும்!

ஆ. மகாப் பிரபுவின் சித்தப்படியே ஆகுக  
 [இந்திரஜித் அந்தப்புரம் செல்கின்றான்;  
 பரிவாரங்கள் கலை கின்றனர்.]

[பிராம்மண உருவம் மறைந்து ஆதிசேடன் உருவுடன்] பிரமன்  
 கொடுத்த வரத்தை நானே ஈடேற்ற வேண்டுமேன்பது  
 பரந்தாமன் திருவுள்ளம் போலும். சரி! புருஷோத்தமர்  
 ராமாவதாரம் செய்யும் பொழுது நான் அவரது தம்பியாக  
 அவதரிக்க வேண்டும். [மறைகிறார்.]

காட்சி முடிகிறது.



இரண்டாம் காட்சி.

இடம்—சுலோசனை அந்தப்புரம் சுலோசனை மலர்மலை  
தொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

காலம்—பகல்

சு. ராகம்—ஸரஸ்வதிமனோகரி தாளம்—தேஸாதி.

பல்லவி.

சந்திர காந்த நாதா சாம் ராஜ்யனே (சந்)  
சந்தராங்கதன்—சுர ராஜனே

அநுபல்லவி.

மந்தகாசமாய் வந்தகிர்த்தமான் (சந்)  
விந்தையானமா மண்டலிகனே

சரணம்.

மெத்த புஜபல பராக்ரம கெம்பிரன் (சந்)  
வித்தகம் பரவும் சுத்த வீரனே  
சத்வ சாஸ்த்ரார்ஜ்ஜித பாக்யனே  
சமாதான பேத தண்ட சானூர்யனே

இந்திரஜிந் வருகிறார்.

சு. நாதா, சீக்கிரம் வருவதாகச் சொல்லிப் போனீரே, ஏது  
இந்நேரமாயது?

இ. பெண்மணி, ஆஸ்தான மண்டபத்தில் கொஞ்சம் வேலை  
யாயிருந்தேன்.

சு. என்ன வேலையென்று நான் கேட்கலாமோ?

இ. நான் இச்சாதானம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

சு. இச்சாதான மென்றால்?

- இ. யாசிப்பவர்கள் இச்சிப்பதை யெல்லாம் கொடுக்கும் தான மாம்.
- சு. அப்படியா! மிகவும் சந்தோஷம். ஆனால் நான் ஒன்று இச்சிக்கிறேன் அதைக் கொடுக்கிறீர்களா?
- இ. என்னிடத்தில் உள்ள—எனக்குச் சொந்தமானதை—எதையேனும் கேள் தருகிறேன்.
- சு. ஆனால் சரி.

(வாங்கி தரவேணும் கதராடை என்ற மெட்டு.)

பல்லவி.

வரமேநீர் தருவீரே—மணவாளரே நான் கோரும் (வரமே)

அநுபல்லவி.

பரமாதர் தனைத் தீண்டல் குறையாகுமென வேண்டல்  
பலத்திற்குடுத்த நலத்தைத் தொடுக்கும்  
குலத்திற்கேற்ற வளத்தைக் கொடுக்கும் (வரமே)

சரணம்.

எப்பிறப்பும் எங்கணுமே எனைவிடா திருந்துவாழ  
எங்கிக் கேட்கும் வரத்தை தரமேதாங்கி  
நிற்கும் பாங்கிக் களிப்பீர் (வரமே)

- இ. [நகைத்து] கண்ணே, வேறென்னவோ கேட்கப்போகிறாய்  
என்றிருந்தேன்; மிகவும் சந்தோஷம்! அப்படியே ஆகட்டும்.

ராகம்—ப்யாக். தாளம்—ரூபகம்.

பல்லவி.

கொடுத்தேன் நீ கோரும் வரத்தை  
கொமளமாயிலே மானே

(கொ)

அனுபல்லவி.

அடுத்தாய் அன்புடனே நீயே  
ஆதரவே புரியும் உனக்கே.

(கொ)

தோகையறூ.

எத்தனை பிறப்பிலும் என்னையே பிரியா  
திருக்கவே வேண்டுமெனவே  
இன்பம் நிறைந்த உன் வாய்மொழி போலவே  
இசைந்து தந்தேன் பெறுவாயே

எடுப்பு.

பரமாதர் தனையே திண்டல்  
பாவ மாசுமென நீ வேண்டியபடி

(கொ)

காட்சி டிடிக்கிறது.



## முன்றும் அங்கம்

முதற் காட்சி.

இடம்—இலங்கை

காலம்—பகல்

வானர சைனியங்கள் ஸ்ரீராமர், லட்சுமணர், விபீஷணர்,  
அனுமான், ஜாம்பவான், அங்கதன், முதலியோருடன்  
லங்கைக் கோட்டையை நோக்கிச் செல்கின்றனர்.

ராட்சுச சைனியங்கள் எதிர்க்கொண்டு

போகின்றன. தூரத்தில் இரு

சைனியங்களுக்கும் பெரும்

யுத்தம் நடக்கிறது.

காட்சி முடிகிறது.

இரண்டாம் காட்சி.

இடம்—அசோகவனம்.

காலம்—இரவு.

சீதை வருத்த முற்றிருக்க

திரிசடை பக்கவிலிருந்து அவளைத் தேற்றுகிறார்.

தி.

ராகம்—சகாஸ. தாளம்—சாபு.

பல்லவி.

எதுக்கு வருந்தராய்—அம்மா

எதுக்கு வருந்தராய்—சம்மா

(எது)

அனுபல்லவி.

கேதப்படாதே தெய்வம்—பொது என்பதழிந்ததோ  
கிணறு தப்பி என்ன தூவிலே விழுந்ததோ.

(எது)

சுரணம்.

ஓயவே பெரும்பேயும் நாயும் தின்ன  
உருளுது பார் இவன் தலை மண்டை  
உரத்த ராமனை அரக்கர் கெலிக்கும்போது  
உள்ளங்கையிலே முடிக்கிறேன் பார்  
ஒன்பது கொண்டை (எது)

திரி. அம்மா, சீதாதேவி, இனி உனக்கு நற்காலம் வந்து விட்டது. நேற்று நடந்த கோரமான யுத்தத்தில் ஸ்ரீராமபிரான் என் பெரியப்பாவைத் தோற்கடித்து நிராயுதனை நிற்கச் செய்து “இன்று போய் நாளைவா” என்று சொல்லி யனுப்பினாராம். அப்படிப்பட்ட மஹா உத்தம புருஷனை இந்த ராவணனால் ஜெயிக்க முடியுமோ—இனி வருந்துதலொழி.

சீ. திரிஜடா! உன் மொழியால்தான் நான் ஜீவித்து வருகிறேன். தினம் இவ்வாறு வந்து எனக்கு நற் செய்தி சொல்லிக் கொண்டிருப்பாயாக!

காட்சி முடிக்கிறது.

—o-o-o—

இரண்டாம் காட்சி.

இடம்—சுலோசனையின் பள்ளி அறை.

காலம்—நள்ளிருள்

இந்திரஜித் படுத்தறங்கிக் கொண்டிருக்கிறான்.

சுலோசனை பக்கத்தில் உறங்குபவன் எனவு கண்டு பயந்து

திடீரென்று எழுந்திருக்கிறான்.

சு. ஆ! ஆ! நாதா! நாதா!—நான் கோரமான கனவு ஒன்று கண்டேன்—என் மனம் அதுனால் தத்தளிக்கிறது. எழுந்திருந்து கலங்குகின்ற என் மனதைத் தேற்றும் உமது கனிவாய் பொழிகளால்!

- இ. [கண் விழித்து] கண்மணி! கனவுதானே! இதற்கு நீ இவ்வாறு பயப்படலாமா? என்ன கனவு கண்டாய் சொல்.
- சு. ஐயோ! அதை என் வாயாற் சொல்லவும் நாளழவில்லையே! யுத்த களத்தில் உமதுகால் வேறு, கரம்வேறு, சிரம்வேறு, உடல் வேறாக, நீர் வெட்டுண்டுருப்பதை நான் கண்டதாகக் கனவில் தோன்றியது! கனவாயிருந்த போதிலும் அதை நினைத்தாலும் என் நெஞ்சம் பகீர் என்கிறது! இது ஒரு வேளை இனி வரப்போகிறதைக் குறிக்கிறதோ என என் நெஞ்சம் பதைக்கிறது.
- இ. கண்மணி! இதையெல்லாம் பற்றி நீ கவலைப்படாதே கனவுகளில்:என்ன இருக்கிறது? இனி கவலை யின்றிக் கண் உறங்கு.

காட்சி முடிக்கிறது.



மூன்றாம் காட்சி.

இடம்:—அதே யிடம்

காலம்:—அதிகாலை.

காலையில் வாத்ய கோஷத்தினால் உறங்கிக்கொண்டிருக்கும் சுலோசனையும் இந்நீராஜிந்தும் எழுப்பப் படுகிறார்கள்.

- சு. நாதா—என்மனம் இன்று கலங்கி நிற்கிறது—இரவு கண்ட கனவினால். இன்று யுத்தத்திற்கு—நீர் செல்லாதீர்—இந்த வரம் எனக்குத் தரவேண்டும்.
- இ. பெண்மணி! அப்படியே ஆகட்டும். இன்று என் தகப்பனார் என்னை ஏவினாலன்றி நான் யுத்தத்திற்குச் செல்லேன் [உட்காருகிறார்கள்.]

ஒரு நோழி வருகிறான்.

தோ. இனையமகாராஜா!—பெரியமகாராஜாவிடமிருந்து அவசரமாக ஒரு தூதன், அவர் உம்மை உடனே அழைத்துவரும் படி கட்டளை யிட்டதாக வந்திருக்கிறான் கடை வாயிலில்.

இ. [ஒருவகையாகச் சிரித்து] சரி!—நான் புறப்பட வேண்டியது தான். [எழுந்திருக்கிறான்.]

சு. [அவனைத் தடுத்து] நாதா! வேண்டாம்! வேண்டாம்! யுத்தத்திற்குச் செல்லாதீர்.

தர்க்கம்—ராகம்—அடாணம் தாளம்—ஆதி.

என்னை விட்டு ஏகுதல் அழகோ மன்றை  
சொன்ன சொல்லை முற்றும் மறந்திரோ  
சந்தரானந்தரே இந்த வேளை தன்னில் (என்னை)

ஜீவாதார சிற்பமே கற்பகமே  
காவாய் என்னை கருணைக்கடலே  
கற்கண்டே தேனே கவலை தீராதே (என்னை)

இ. மானே தேனே வாடாதே நீ தானே  
நானே இன்று சேனையுடன் சென்று  
வானரப்படை வென்று வருவேன் தீரன் என்று  
(மானே)

காந்தாமணி கல்யாணி கண்மணி  
சாந்தமாக தைர்யவிடை  
ஈந்தால் நானும் சென்று  
இன்பமாய் வரல் நன்று (மானே)

சு. நாதா! பிதூர்வாக்ய பரிபாலனத்திற்காக நாடு நகரை யெல்லாம் விட்டு காட்டுக்குச் சென்ற அப்பரம புருஷனை உம்மால் ஒருகாலும் வெல்ல முடியாது!

இ. கண்மணி! உன் வாக்கினாலேயே நான் செய்யவேண்டிய கடமையை எனக்குப் போதித்து விட்டாய்! அப்பரம



புருஷன் பிதூர்வாக்ய பரிபாலனத்தையே முதன்மையாகக் கொண்டால்—நானும் அதன்படியே எனது தகப்பனருடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டாமா? அவர் என்னை இன்று யுத்தத்திற்குப் போகச் சொன்னால் நான் போக வேண்டியவனே.

சு. நாதா! ஆனால்—தங்கள் இஷ்டம்!

[இந்திரஜித் புறப்படுகிறான்.]

காட்சி முடிகிறது.

—o—o—o—

நான்காம் காட்சி.

இடம்—ராவணன் அந்தப்புரம்.

காலம்—காலை.

ராவணன் துக்கித்தவண்ண மிருக்கிறான்.

ம. [அவனைத் தேற்றிக் கொண்டிருக்கிறான்] பிராணநாதா, இனியாவது அந்த சீதை யென்னும் தியை வங்கையை விட்ட கற்றி, ஸ்ரீராமரிடம் சேர்த்திடே!

ரா. புத்தியற்றவளே! பெசாமல் இரு! என் உயிர் உள்ளவனும் அப்படிச் செய்யேன். இதே இந்திரஜித் வருகிறான். அவனைக்கொண்டு இந்த ராம லட்சுமணர்களாகிய மாணிடப் பூச்சிகளை நசுக்குகிறேன்!

இந்திரஜித் வருகிறான்.

இ. அப்பா, நமஸ்காரம், அம்மா நமஸ்காரம். என்னை யழைத்தீர்களாமே.

ரா. கண்ணே! இந்திரஜித்! வாராய்! மதியுடைய மைந்தனே அபுத்காலத்தில் மந்திரியாகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே துக்கசாகரத்தில் மூழ்கியிருக்கும்

எனக்குக் கரையேறும் மார்க்கம் நீதான் ஒன்று சொல்ல வேண்டும்.

இ. பிதா! இவ்வாபத்தினின்றும் தப்ப ஒரு சலபமான மார்க்கம் இருக்கிறது. உத்திரவானுல் சொல்கிறேன்.

ரா. சொல் மைந்தா!

இ. அப்பா! நமது குலத்தையும் பலத்தையும் ஒருங்கே அழித்திட சிதை உருவெடுத்து வந்திருக்கும் அக்னியை அப்படி பேசுகொண்டு போய் அந்த ராகவனிடம் சேர்த்து விட்டால், இந்த நமது கஷ்டமெல்லாம்—

ரா. [கோப மூண்டு] அடே! திரிலோககண்டகனாகிய ராவணனுக்குப் பிறந்த பிள்ளையாகத் தோன்றவில்லை நீ! என் பிள்ளையல்ல நீ! உன்னைக் கொன்று முதலில், பிறகு அம்மானிடப் பதர்களை இடச்சணம் அழிக்கிறேன்!

[வாளெடுத்துப் போகிறான்.]

ம. [அவனைத் தடுத்து] நாநா! நமது அருமை மைந்தனாயிற்றே!

(ஒரு நாளும் மறவேன் என்ற மெட்டு.)

மணமெலும் குணவானே

மைந்தன் மேல் ஏன் கோபம்

(மண)

தனநூத் தன்மை வாய்ந்த லங்கைக் கதிபதியே

தனயனைச் சிதைக்க ளாகுமா இது தகுமா.

(மண)

ரா. அருமை மைந்தனா! அப்படி யிருந்தால் என் சொற்படி நடக்க மாட்டானா?

இ. அப்பா! கோடியாதிர்!—உமது சொற்படி என்ன செய்ய வேண்டும்? சொல்லும் செய்கிறேன், உமக்குக் கோபம் வேண்டாம்.

ரா. ஆனால் உடனே சென்று இந்த ராம லட்சுமணர்களைக் கொன்றுவா.

இ. சரி!—உமதாக்கிணைப்படி பிரயத்னப்படுகிறேன். அவர்களையாவது வென்று வருகிறேன், இல்லாவிட்டால் நானாவது அவர்களால் மடிகிறேன். [போகிறான்.]

காட்சி முடிக்கிறது.

ஐந்தாம் காட்சி.

இடம்—யுத்தசனம். காலம்—பகல்.

வானரசைனியங்களுக்கும் ராட்சித சைனியங்களுக்கும் பெரும் யுத்தம் நடக்கிறது. லக்ஷ்மணர் இந்திரஜித்துடன் போர் புரிகின்றனர்.

ஸ்ரீராமர் ஒரு பக்கமாக நின்று இவர்கள் யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். விபீஷணர் லட்சுமணர் பக்கத்திலிருந்து அவருக்கு உற்சாக மூண்டாக்கிக் கொண்டிருக்கிறார்.

வி. லட்சுமணரே! இந்திரஜித் அதோ அக்னியாஸ்திரம் விடுகிறான்—நீர் உடனே வருணாஸ்திரம் விட்டு அதனை அடமாக்கும். [லட்சுமணர் அப்படியே செய்கின்றனர்.] அதோ! அவன் இடியாஸ்திரத்தை விடுகிறான். இந்திராஸ்திரத்தினால் அதை அடக்கும்

[லட்சுமணர் அப்படியே செய்கிறார்.]

அதோபாரும்! அவன் நாகாஸ்திரம் தொடுக்கிறான். அதற்கு வைரியாகிய கருடாஸ்திரத்தைத் தொடும்

[லட்சுமணர் அப்படியே தொடுக்கின்றனர். விபீஷணர் ஒரு புறம் போகிறார்.]

இ. ஆஹா! மாரிடப்பூச்சிகளே! இதோ நான் பிரம்மாஸ்திரத்தைத் தொடுக்கிறேன். வல்லமை யுள்ளவர்களானால் அதைத் குடுத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்!

[பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். ராம லட்சுமணர்கள் உட்பட அங்கிருக்கும்வானரசைனியங்கள் மூர்ச்சையாகின்றனர்.]

சுக்கிரீவன் அங்கநன் மற்ருரு புறமிருந்து ஓடி வந்து ராம  
லட்சுமணர்களைத்தாங்கி தூக்கப்படுகின்றனர். அநுமாரீ ஓடி  
வந்து ராமர் பாதத்தில் வீழ்ந்து புலம்புகிறார்.

அ. ஹா! ராமப்பிரபு! ராமப்பிரபு!—ஸ்ரீராமா! ஸ்ரீராமா!

வியீஷணர் ஓடி வருகிறார்.

வி. ஆஹா! ஒரு சூணாம் நான் விலகியிருக்க என்ன பிரமாதம்  
நேர்ந்துவிட்டது!— [ராம லட்சுமணர்களை நெருங்கி]  
ஓ! இந்திரஜித் தொடுத்த பிரம்மாஸ்திரத்தில் மூர்ச்சை  
யாயிருக்க வேண்டும்!—அனுமந்தா! எல்லாம் உணர்ந்த  
நீயே என்ன இப்படி துக்கிக்கிறாய்! ஸ்ரீராம லட்சுமணர்கள்  
பிரம்மா கொடுத்த அஸ்திரத்திற்குச் செய்யவேண்டிய மரி  
யாதையின் பொருட்டு மூர்ச்சையாய் இருக்கின்றார்களே  
ஒழிய அவர்கள் மடியவில்லை. அவர்கள் மறுபடியும்  
பிரக்ஷை அடையச் செய்யும் வழி உன் யத்தினத்திலிருக்  
கிறது. நீ உடனே இமயமலைக்குப்போய், கைலாச பர்வ  
தத்தினிடையில் சஞ்சீவியிருக்கிறது அதைக் கொண்டுவா.  
உன்னாலன்றி இதைச் செய்யத்தக்கவர் வேறொருவர்  
இல்லை. உடனே புறப்படு.

அனு. இதோ புறப்பட்டு விட்டேன்.

[போகிறான்.]

காட்சி முடிக்கிறது



ஆறாம் காட்சி.

இடம்—கைலாசம்.

காலம்—சாயுக்காலம்.

அனு இதுநான் வியீஷணர் குறித்தமலை. இதில் எவை சஞ்சீவி  
முலிகைகள் என்று அறியேனே, இதற்கென்ன செய்வது?  
இந்த மலையை அப்படியே தூக்கிக்கொண்டு போகிறேன்.

[தூக்குகிறார்.]

காட்சி முடிக்கிறது.



## ஏழாம் காட்சி.

இடம்—யுத்தகளம்.

காலம்—இரவு.

அனு. இதோ சஞ்சீவிமலையைக் கொண்டுவந்தேன்

[அதன் காற்றினால் மடிந்தவர்கள் எழுகின்றனர்.]

ஸ்ரீராம லட்சுமணர்களும் எழுகின்றனர்.]

ல. ஹா! விட்டேனாபார் இனி உன்னை இந்திரஜித்!—எங்கே அவனைக்காணோம்?

ஸ்ரீ. அப்பா! லட்சுமண! அவன் விட்ட பிரம்மாஸ்திரத்தினால் நாம் மூர்ச்சை யானோம். அனுமான் கொணர்ந்த சஞ்சீவியினால் அம்மூர்ச்சை தெளிந்தோம்.

[அனுமான் முதலிய வானரங்கள் ராமலட்சுமணர்கள் உயிர் பெற்றதைக் கண்டு அவர்களைச் சூழ்ந்து சந்தோஷத்துடன் ஆடிப் பாடுகின்றனர்.]

வான. ராகம்—செஞ்சுருட்டி.

தாளம்—ஆதி.

சண்டகிரணகுலமண்டனராம்

ஸ்ரீமத் தசரத நந்தனராம்

கௌசல்யா சகவர்த்தனராம்

விஸ்வாமித்ரப் பிரியதர ராம்

கோரதாடகா காதக ராம்

மாரீசாதி நிபாதக ராம்

கௌசிக மகசம் ரக்ஷக ராம்

ஸ்ரீமதஹல்யோத் தாரக ராம்

சீதார்ப்பிதவர மாலிக ராம்

க்ருதவை வாஹிக கௌதுக ராம்

ராம ராம ஜெய ராஜாராம்


ராம ராம ஜெய சீதாராம்.

லி. நமது சந்தோஷத்திற் கறிகுறியாகவும் நாம் எல்லாம் உயிர் பெற்றதை நமது சத்துருக்கள் அறியும் பொருட்டும், உங்களில் பலசாலிகள் எல்லாம் கொள்ளிக் கட்டைகளைக் கையிற் கொண்டு, லங்கைக்குள் புகுந்து ராவணாலயத்தைக் கொளுத்துவீர்களாக!

[வானரங்கள் அப்படியே செய்யப் புறப்படுகின்றனர்.]

காட்சி முடிக்கிறது.

நான்காம் அங்கம்



முதற் காட்சி.

இடம்—சுலோசனையின் அந்தப்புறத்தில் பூஜாக்கிரஹம்.

காலம்—காலே.

சுலோசனை தேவியின் விசுவகத்தை ஆராதிக்கிருள்.

சு. நமஸ்தே இந்துராணி பூர்ணி  
 இமயவர் செல்வி நீயே  
 நிலமகனோ பூஜித்தேன் (ந)

பலம் நிறைந்தென் பர்த்தா இன்று  
 பண்புடன் ஜெயிக்கவேண்டும். (ந)

சு. [பூஜித்துவிட்டு கற்பூரத்தை ஏற்றுகிருள். அச்சமயம் இத்திர  
 ஜித் பின்புறம் வந்து அவள் கண்களை மூடுகிருள்—கரத்திலிருந்த  
 கற்பூரத்தட்டு தவறி விழுந்து கற்பூரம் அவிந்து போகிறது.]

யார் அது!—ஆ! நாதா! என்ன காரியம் செய்தீர்!

இ. (பிகடி எனும் ஹிந்துஸ்தானி மெட்டு.)

அன்பே என் ஆசை மாதே  
 அறியாமல் நேர்ந்ததீதே  
 முன்பே உணர்ந்தேன் இலையே  
 பூஜா முகத்தின் நிலையே

சு. தோகையறு.

அம்பிகை பூஜைதனில் தீபமெடுத்து  
 ஆரதிக்கும் வேளையில்  
 அபசகுனபாகவே, கைநழுவி விட்டதால்  
 அச்சம் எனக்கு மிகவே.

(பல்லவி—பின் எடுப்பு.)

வம்பாய். விளந்த சண்டை  
மாதால் தெரிந்து கொண்டேன்  
சிந்தாகுலம் அடைந்தேன் நீர்  
செல்ல வேண்டாம் இன்றே.

இ.

தொகையறு.

ஊழைக் கடக்குமோர் உத்தமன் காலத்தில்  
உண்டென்று சொல்வதழகோ  
உண்மையாய் தந்தையின் சொற்படி இன்று யுத்தத்திற்கு  
உடனே நான் ஏகவேண்டும்.

(பல்லவி—பின் எடுப்பு.)

கண்ணே கலங்கவேண்டாம்  
கஷ்டம் நம்மையே தீண்டா  
மின்னார் துதிக்க சான்றாய்  
விளம்பில் குறை தோன்றாய்.

(அன்பே)

இ.

பெண்டணி! நான் அறியாமற் செய்த பிழையை மன்னிப்  
பாய்! நீ பூஜை செய்து கொண்டிருப்பது அறிந்தவன்  
அல்ல நான்.

சு.

பிராணபதி! என் உள்ளம் நடுங்குகிறது. நீர் இன்று நடக்  
கப்போகின்ற யுத்தத்தில் ஜெயம் பெறவேண்டுமென்று  
நான் லோகமாதாவைப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன்.  
இச்சமயம் இவ்வபசகுணம் நேரவேண்டுமா? நான் என்  
செய்வேன்! [துக்கக்கிறாள்.]

இ.

நானும் இது இனிநேரிடப் போகிற ஏதோ தீங்கைக்குறிக்  
கிற தென நிலைக்கிறேன். ஆயினும் கண்மணி சத்த வீர  
னாகிய நான் இதற்கெல்லாம் அஞ்சலாகாது. பெண்டணி!  
இன்றைத்தினம் எப்படியாவது ராம வட்சமணர்களைக்  
கொன்று வரவேண்டுமென்று பிதா எனக்கு ஆக்ஞாபித்  
திருக்கிறார்—

சு. ஐயோ—அவைகக் கேள்விப்பட்டேனே! அது முதல் அன ளேற்பட்ட புழுவைப்போல் என் மனம் துடிக்கிறதே, அந்தோ! அவர்களை வெல்லும் சக்தி அவனியில் ஆளுக்துத் தான் உண்டு! நீர் அறியிரா? இந்த வீண் பிரயத்தனத் தில் உமது உயிரை நீர் மாப்த்துக் தொள்வதோ?

[துக்கிக்கொள்.]

இ. கண்ணே! சலோசனா! நீ இவ்வாறு துக்கித்து என் மன தைக் கலக்காதே! என் தகப்பனுக்கு மைந்தனாகப் பிறந்த என் கடமைபை நான் நிறைவேற்றவேண்டும்! நான் இன்று எப்படியும் யுத்தத்திற்கு போய் ஜெயித்தாவது திரும்ப வேண்டும், அல்லது மடிந்தாவது சுவர்க்கம் புகவேண்டும். ஆகவே கண்களில் நீர்ததும்பாமல் எனக்கு விடை கொடுத் தனுப்பு. உன் பாதிவரத்யம் எனக்கு என்ன நேர்ந்த போதி லும் நற்கதி யளிக்கும்.

சு. ஐயோ! என் பாதிவரத்யம் உம்மை எப்படி காக்கும்! அந்த சிதா தேவியின் பாதிவரத்யம் உம்முடைய குலத்தை யெல்லாம் அழிக்கக் காத்திருக்க!

இ. சரி! அவைகளை யெல்லாம் பற்றி இப்பொழுது யோசிக்கக் காலமில்லை; நேரமாகிறது. எனக்கு சிக்கிரம் விடைகொடுத் தனுப்பு.

சு. நாதா! போம் சிக்கிரம்! நான் இனி தடுக்கலாகாது!—நாதா! ஒருகால் யுத்தத்தில் உங்களுக்கு ஏதாவது கெடுதி நேரிடு மாயின் எனக்கு எப்படி தெரிகிறது?

இ. கண்மணி! இன்றை யுத்தத்தில் நான் அபஜயப்பட்டு இறக்குப்படி நேரிட்டால் கண்காம்பிடித்த என் வஸ்து காமானது உன் கண்முன் வந்து விட்டும்—இதுவே உனக்கு அடையாளம்.



விருத்தம்—காம்போதி.

யாராலும் கொல்வதற்கரிய என் ஆணி ஆனியுங்காலம்  
போராமும் சமயம் புவிமீது வந்து பொருந்திற்றென்றால்  
சீரான கற்புள்ளமாதே உன் சிங்காரமடியின் மீது  
நேராக என்கைக் குறியாக வந்து நேர்ந்திடும்.

எது நேர்ந்தபோதிலும் நாமிருவரும் சீக்கிரம் ஒருங்கு  
சேர்வோம். என்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்கிறது.  
அஞ்சாதே.

சு. பிராணநாதா ! உமது வாக்கு பலிக்குமாக !

[வெளியில் யுத்தபேரிகை முழங்குகிறது  
இந்திரஜித்விரைந்து செல்கிறான்.]

காட்சி முடிகிறது



இரண்டாவது காட்சி.

இடம் -- யுத்தகளம்.

காலம்--பகல்.

இரு சைனியங்களுக்கும் கோரமான யுத்தம் நடக்கிறது.

இ. இவ்வாறு ராமலட்சுமணர்களுடன் நேராக யுத்தஞ் செய்து  
கொண்டிருந்தால், நம்மால் இவர்களை ஜெயிக்கமுடியாது.  
இவர்களுக்கு ஏதேனும் பெரும் துக்கமுண்டாக்கி மெய்  
மறந்திருக்கச் செய்து, பிறகு இவர்களை வெல்ல வேண்டும்  
—லங்கைக்குப் போவோம். [மறைகிறான்.]

காட்சி முடிகிறது.



முன்றும் காட்சி.

நீடம்—வக்கை.

காலம்—பகல்.

இந்நிலைத் ம்பா சீதைபை ரதத்தின்மீது எற்றிக்கொண்டு வருகிறான்.  
சுலோசனை சூடி வந்து அவனைத் தடுக்கிறான்.

சு. பிராணநாதா!

ஐயோ பெண்பாவம் ஆகாதாகாது (ஐ)

மாதர்களிற் சிறந்த மாதாகி தன்னை

மன்னு நீர்வதைப்ப தாகாதாகாது. (ஐ)

இதென்ன சாகசம்! என்னைத் திண்டிய கரத்தினால்  
மற்றொரு ஸ்திரீயைத் தாங்கள் திண்டிவது தர்மமா? அது  
வும் உத்தம பத்தினியாகிய சீதாதேவியைத் தாம் தொட  
லாகுமோ? எங்கே கொண்டு போகிறீர்கள் தேவியை?

இ. யுத்த களத்திற்கு—இவள் தலையைச் சேதிப்பதற்காக!

சு. ஐயோ! சுத்தவிரராகிய தாங்கள் ஸ்திரீ ஹத்தி செய்யலா  
குமோ? அதைவிட என்னை முன்பு கொண்டு செல்லுங்கள்.

[பாதத்தில் வீழ்கிறான்.]

இ. கண்மணி! எழுந்திரு இதென்ன சாகசம்! நான் உண்மை  
யில் பெண் கொலைக்கு உட்படுவேனென்று எண்ணினாயா?

(நாகூர்ஜானேவாலே என்ற மெட்டு.)

உண்மையாக நானேர்

பெண்ணைக் கொல்லுவேலே

வண்ணபேணி—மானே

வானேர் பழிக்க நானே.

(உ)

தோகையறு.

பாபா விடுகைமே வாழ்க்கை முழுதும்

சொண்ட வம்சத்திலுதித்த என்னை

மற்றவர் உணராது போயினும் நீடிமென்

வழிமறித்து இங்கு நின்றாய்.

பாட்டு.

உண்ணை யன்றி வேறு

பெண்ணைத் தீண்டுவேனோ—இவ்  
வெண்ணை மேனோ கொண்டாய்—மனம்  
ஏங்கியே நிற்கின்றாய்.

(உ)

இந்த சீதை யார் என்று பார் !

[மாயாசீதை ராட்கூசனாக மாறுகிறான்.]

சுலோசனா, இனி நீ அந்தப்புறம்போ.

[ராட்கூசன் மறுபடியும் சீதையாக மாறுகிறான்.

இந்திரஜித் அவளை ரதத்தில் அழைத்துக்  
கொண்டு போகிறான்.]

காட்சி முடிகிறது.



நான்காம் காட்சி.

இடம்—யுத்த களம் தூரத்தில் யுத்தம் நடக்கிறது.

காலம்—பகல்.

இ. [மாயாசீதை கேசத்தைப் பிடித்திழுத்து வந்து] நடனுஷ்  
டையே! வாயைத்திறவாதே! சுரர்களை ஆட்டுவிக்கும் அசுர  
வீரனாகிய இந்திரஜித் என்னும் இந்த தீரன் முன் கேவலம்  
குரங்குகளை ஆட்டுவிக்கும் குரங்காட்டி உன் பர்த்தா அந்த  
ராமனுடைய பராக்கிரமம் எம்மாத்திரம்!

சீ. ராமா! ராமா!—லட்சுமணா! லட்சுமணா!

இ. ராகம்—அடாணா. தாளம்—ஆதி.

பத்திரமுனை இத்தரை மீது சித்திரவதை செய்குமேனடி.  
பார்க்குள் மூர்க்கி தீர்க்கம் நீ

(ப)

தைதய குலத்துக் கெல்லாம் சைத்தியகளை யெனு மிந்திர  
சித்தன் முன் வந்து தானந்த சந்ரு ராமனென்ன

செட்வான்

(ப)

இதோ! உன்னைத்தலைவேறு முண்டம் வேறுக்குகிறேன்.  
[திரும்பிப் பார்த்து] ஆஹா! அந்தப் பெரிய குரங்கு என்னைப்  
பார்த்துப் பித்தியடைந்து பற்களை இளித்திளித்துத் தவிச்  
கிறது.

நாட்டமுடன் பல கோஷ்டத்துடன் மந்தி  
கூட்டங்களைக் கொண்டு வாட்ட நினைத்திடும்  
தாஷ்டியீர னானை வானுலும் நாட்டில வனைவிடாது  
ஒட்டி உன் கிரத்தை வெட்டி வீழ்த்து வேணிச் சமயம்  
மட்டி. (ப)

அடே வானரமே! இவனை இவ்வாறினால் வெட்டி விடு  
கிறேன்! [மாயா சீதையின் தலையை வெட்டிவிட்டுப் தலையைக்  
கிழே எறிந்து விட்டு போய்விடுகிறான்.]

அனுமான் முதலியோர் ஓடிவந்த அத்தலையை பார்க்கின்றனர்.

அனு [வருங்கி] ஆஹா! மகாபாடி! சிதாதேவியைக் கொன்றானே!  
இனி என்ன இருக்கிறது? நாம் எல்லாம் எடுத்துக் கொண்ட  
இவ்வளவு கஷ்டமும் வீணாச்சுதே!

டல்லவி.

அன்னை சிதா பிராட்டித்தாயே ஜெகத்தாயே உயிர் நீயே  
துறந்தாயே இந்தநாயேன் (அ)

அனுபல்லவி.

என்ன செய்வேன் மாருதி புவிமீதே இறைவன் ராமருக்  
கென்  
சொல்வேனை இவ்வதானே தெரியானே இனி நானே  
அனுமானே— (அ)

ஶரணம்.

மாயாவி இந்திரசித்தன் வர்மித்து லோகமாதா கழுத்தை  
ரெண்டாய்  
வெட்டினானே மட்டி சாவான் தட்டினானே கெட்டுப்  
போவானே. (அ)

எப்படியும் ஸ்ரீராமபிரானிடம் இதைத் தெரிவிக்க வேண்டும்.  
ஐயோ! இந்த சேதிரை அவரிடம் சொல்லத்தானே நான்  
இன்னும் இந்த உடலைச் சமந்திருக்கிறேன்!—அடா! விஷப்  
புழுவே! பெண் கொலை புரிந்த பேயனே, நொடிப் பொழு  
தில் நீ அடையும் கெதியைக் கேட்டு உன் அப்பன் பத்துத்  
தலைப்பூச்சி அவதிப்பட செய்கிறேன்! பொறு கொஞ்சம்  
பதறாதே! [வினைந்து போகிறார்.]

காட்சி முடிகிறது.

### ஐந்தாம் காட்சி.

இடம்—ராமரதுபாசறை

காலம்—சாயங்காலம்.

ராம லக்ஷ்மணர் வீற்றிருக்க.

அனு. [ஒடிவந்து வீழுந்து] ஐயனே! சண்டாள இந்திரஜித் அன்னை  
யாரைச் சித்திரவதை செய்து கொண்டு விட்டான் பஹாபாயி!  
[துக்கிக்கிறார்]

ஸ்ரீ. ஹா! கண்மணி! சீதா! நீ உயிர் துறந்தாயோ!  
[பூச்சிக்கிறார்.]

ல. அன்னயே! சீதாதேவி! உம்புடைய ஆவி துறந்திரோ!  
[பூச்சை யாகிறார்.]

விபீஷணர் வருகிறார்.

அனு ஐயனே! இதோ விபீஷணர் வருகிறார்.  
[ஸ்ரீராமரை மெல்ல எழுப்புகிறார்]

ஸ்ரீ. அப்பா! விபீஷணா! உனது தமையன் தசமுகன் தனையன்  
இந்திரஜித், எனதாசைக் கண்மணி ஜானகியை வாள  
கொண்டு வெட்டி வீழ்த்தினானே! [துக்கிக்கிறார்]

லி. யார் சொன்னது?

அனு. ஐயோ! அதை நான் கண்ணாசக்கண்டீடன் கண்டும் இன்னும்  
உயிருடனிருக்கிறேனே!

வி. மாருதியாரே! சகலமும் உணர்ந்த தாமே இவ்வாறு மனங்கலங்குதல் கூடுமோ?—ஐயனே! ரகுசுலதிலகமே! இந்த மாயாவினரின் சூது இன்னும் தங்களுக்குத் தெரியாமலிருக்கிறதே! அக்கினிக்குச் சமானமாகும் அப்பிராட்டியாரைத் தீண்டலும் அன்னியனால் ஆகக் கூடிய காரியமா? இது இந்திரஜித்தின் சூதாகும். இனி நடக்கும் யுத்தத்தி லாகிலும் ஜெயமடையலாமென்கிற நோக்கத்துடன் நிரும் பிலையாக மியற்ற, இந்தக் கபடச் செய்கையால் தங்கள் யாவரையும் மயக்கிப்போயிருக்கிறான். ஐயனே! தாமதிப் பீர்களாயின் அந்த யாகசூண்டத்திலிருந்து வெளிவரும் ரதம் புரவி அஸ்திர சாஸ்திரங்கள் கிடைத்துவிடும், பிறகு அவனை ஜெயிப்பது மும்முர்த்திகளுக்கும் அசாத்தியம். உடனே லட்சுமணரை என்னுடன் அனுப்பும்—

ராகம்—மோகனம். தாளம்—ஆதி.

பல்லவி.

எதிரியைத் துலைத்திட இளையவரை யனுப்பும்  
ஏனின்னும் தாமதம் எம்பெருமானே. (எ)

அனுபல்லவி.

அதிபல நிரும்பிலை யாகம் அழிக்கவல்ல  
சதி செய்யும் இந்திரஜித்தன் தன்னோடு மற்றுமுள்ள. (எ)  
அவன்யாக மியற்றுமிடம் அழைத்துச் சென்று அதை  
அழித்து வருகிறோம்.

புநீ. ஆயின் லட்சுமண! உடனே போய் ஜெயித்துவா!

ல. இதோ புறப்பட்டு விட்டேன்.

அனு. இதோ புறப்பட்டு விட்டோம்.

புநீ. விபீஷணரே, என் ஜானகியைத் திரும்பவும் காணும்பாக் கியம் எனக்குக் கிட்டுமோ?

வி. ஐயனே! தேவியாருக்கு ஒரு குறையுமில்லை, இது சத்தியம். கவலை யற்றிருங்கள்.

[ஸ்ரீராமர் தவிர மற்றவர்கள் போகின்றனர்.]

காட்சி முடிக்கிறது.

ஆறாம் காட்சி.

இடம்—நீரும்பிலையைச் சார்ந்த வெளி நிலம்.

காலம்—நள்ளிரவு.

இந்திரஜித் நீரும்பிலையில் யாகம் செய்கிறான்.

வியூஷணர், லட்சுமணர் அனுமான் முதலியோரை அழைத்துக் கொண்டு வருகின்றனர்.

வி. லட்சுமணரே! அதோ புகை வருகிறதே அவ்விடம் தான் இந்திரஜித் யாகம் செய்கிறான்—சந்தடி செய்யாமல் வாருங்கள்.

அனு. வானரவீரர்களே! இங்கு எல்லாம் இருட்டாய் இருக்கிறது. நான் முன்பு செல்கிறேன். நீங்கள் ஏன் வாலேப் பிடித்துக்கொண்டு வாருங்கள்.

[வானரங்கள் அப்படியே செய்கின்றன. லட்சுமணர் தக்க அஸ்திரங்களால் முட்டேட்டை, அக்னித் கோட்டை முதலியவைகளை அதமாக்குகிறார். கடைசியாக லட்சுமணதியர் நீரும்பிலையை அணுகுகின்றனர். அனுமார் அங்கிருக்கும் விருட்சத்தின் மீது ஏறி ஹோமகுண்டத்தினின்றும் கிளம்பும் ரதத்தின் மீது குதித்து அதைக் கீழே அழுக்கிவிடுகிறார்.]

அனு. அடே! பேடி! திருட்டுத்தனமாய் இங்கு வந்திருக்கிறாயா! வா யுத்தத்திற்கு!

ராகம்—அடாணை தாளம்—ரூபகம்.

பல்லவி.

இந்திரஜித்தே உன்தன்  
தந்திர வித்தை கனெல்லாம்  
ஏண்டா புறப்பட்டா (இ)

அனுபல்லவி.

உன்தன் நிகும்பிலையில் ஒளித்து செய்கிறார் பூசை  
ஒளிக்கும் ஆடவனுக்கு முகத்தில் ஏண்டா மீசை (இ)

சரணம்.

முந்த என் தாயைப்போல ஒருத்தியைக் கொன்றாயே  
முடுக்காய் அயோத்தியில் நடக்கிறேன் என்றாயே  
பந்தல் அளந்தவனே நீயும் சென்றாயே  
பாதாளம் வென்றாயே (இ)

அந்த ராவணனுக்கு வந்த லஜ்ஜைக் கிதோ  
அங்கத்தை கொண்டுபோய் ஆற்றிலே அலம்பொண்தோ  
வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ கயிறு  
வாணள் கழிக்கவேணுமோ சாணல்லவோ வயிறு (இ)

இ. அந்தோ! இனி என்ன செய்வது? யாகம் அழிந்ததே!

ல. இந்திரஜித்! நீ நிராயுதையிருக்கிறாய்; இப்பொழுது  
உன்னைக் கொல்லுவது சத்த வீரனுக்கழகல்ல—உன் ஆயு  
தங்களை எடுத்துக்கொண்டு வா யுத்தத்திற்கு!

ராகம்—காபி—தாளம்—ஆதி.

பல்லவி.

பேடியான சாட்சிசப் பயலெ  
இனி ஓடாதே—முடமிகு (பே)



அனுபல்லவி.

கோடி காகமாகினுலுங் கல்லெதிர்  
கூடி நின்று வாழ்வதுண்டோ உலகினில் (பே)

சரணம்.

பூதலத்தில் பேர்மிகுத்த ராமனின்  
புஜபலத்தை நீ யறியாயோ  
போர் தொடுக்க நேர் நடக்க மறைகிற (பே)

இ. இதோ சூணத்தில் வந்தேன்—பொறு! [போகிறான்.]

காட்சி முடிகிறது.



## ஐந்தாம் அங்கம்

முதற் காட்சி.

இடம்—யுத்தகளம்.

காலம்—காலே.

இந்திரஜிந்தம் லட்சுமணரும் எதிர்த்து நிற்கின்றனர்.

இ. அடே! லட்சுமண! முன்பு இரண்டுமுறை என்னிடம் யுத்தம் செய்து தோல்வி யடைந்ததை மறந்தனையா? இம்முறை உன்னைச் சம்மாவிடப் போகிறதில்லை. உன்னைக் கொன்றே தீர்க்கிறேன். [பாணம் தொடுக்கிறான்.]

ல. ராட்சாதமா! முன் பெல்லாம் பேடியைப் போல் மறைந்து கூட யுத்தம் செய்தனை. ஆண் பிள்ளையானால் என் கண்ணெதிரில் நின்று இம்முறை போர் புரிவாய்! யார் ஜெயிக்கிறார்களோ பார்ப்போம்.

[கோரயுத்தம் நடக்கிறது. இந்திரஜித்தின் ரதம் உடைபடுகிறது, சுவசம் உடைக்கப் படுகிறது, வில் முறிபடுகிறது.]

வி. லட்சுமணரே! இதுதான் சமயம்—இந்திரஜித் சலித்திருக்கிறான், இப்பொழுதே அவனைக் கொல்லும்.

ல. அப்படியே! [தனுசில் பாணத்தைத் தொடுத்து]

பாணமே! தசரத குமாரனை ஸ்ரீ ராமன் தர்மஸ்வரூபியும், சத்ய சந்தனமும், பௌரஷத்தில் நிகரற்றவனுமாயின் இந்த இந்திரஜித்தை நீ வதை செய்வாயாக!

விருத்தம்—கானடா.

பக்தி யென்னிடமே கொண்ட பாணமே யுண்மையானால் சக்திய சந்தனம் ஸ்ரீராமனே யாகுமானால் நக்திய ராசஷஸர்கள் நாயகனை இந்திரஜித்தனின் சிரசை இக்தினம் சிக்கிரம் கொண்டு வராய்.

[அப்பாணத்தினால் முதலில் பாணத்துடன் கூடிய இந்திரஜித்தின் வலக்கை துண்டிக்கப்பட்டு, ஆகாய மார்க்கமாய்ச் செல்கிறது. பிறகு சிரம் துண்டிக்கப்பட்டு, ஆகாய மார்க்கமாய் மற்றொரு புறம் செல்கிறது. இந்திரஜித்தின் உடல் கீழே விழுகிறது; வானரங்கள் ஜெய கோஷம் செய்கின்றன.]

காட்சி முடிகிறது.



இரண்டாம் காட்சி.

இடம்—சலோசனையின் அந்தப் புரத்தில் பூஜாக்கிரகம்.

சலோசனை கௌரி பூஜை செய்கிறாள்.

சு.

விருத்தம்—ஹரிகாம்போதி.

அன்னையே அடியவளாயான் அன்புடன் அடிபணிந்து உன்னையே வேண்டி இப்போ உருகியே வணங்குகின்றேன் என்னையே ஆளும் எந்தன் இறைவன் மேகனாதன் தன்னையே ஜெயத்துடன்—

[அவளது ஸ்தோத்திரத்தின் மத்தியில் இந்திரஜித்தின் வெட்டுண்டகரம் அவளது மடியில் விழுகிறது.]

சு.

ஹா! என்ன இது?—ஓ! பிராணநாதரின் கரம்!—ஹா! [மூர்ச்சையாகிறாள், சற்று பொறுத்து மூர்ச்சை தெளித்து எழுந்து பிரலாபிக்கிறாள்.]

விருத்தம்—முகாரி.

எந்தனை மணந்த நாதா என்னுயிர்த் துணையே சந்ததம் உபசரித்து தழுவியக் கரமீதானே பந்தன மொழியகன்று பாலித்த கரமிதானே இந்த நற்கரத்தை நான் இப்படிக்க காணலாச்சே!

நாதா! நாதா! அன்று கண்ட கனவு இன்று நினை வாயிற்றே! என்னைப் பாணிக் கிரஹணம் செய்து என் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டிய உமது கரமானது உமது உரமின்றித் தனித்திருக்கக் கண்டும், பாபி நர்ன் பாரினில் உயிர் வாழ்கின்றேனே—பிராணநாதா! என்னைத்தனியே ஏங்க விட்டுத் தாம் மாத்திரம் உம்பருலகம் தனித்துச் செல்லலாமோ? இதோ அடியாள் அங்கு உமக்கு சுஸ்ருஷை செய்ய வருகிறேன். உமது கரத்திற் பிடித்த பாணமே என்னொவியை உம்மிடம் சேர்க்க உதவட்டும்!

[அதைப் பற்றப் பார்க்கிறாள், அச்சமயம் இந்திரஜித்தின் கரம் தாகை அங்கு . பெருகியிருக்கும் ரத்தத்தில் வீரலைத் தோய்த்து ஒதோ எழுதுகிறது.]

ஹா! இதைன்ன ஆச்சரியம்! என்னவோ இக்கரம் எழுதுகிறது!

[எழுதுகிறதுப் படிக்கிறாள்.]

“பதிவிரதா சிரோமணி! நான் யுத்தத்தில் மாண்ட தற்காக மனங்கலங்காதே! பிரமன் விதித்தப்படியும், அவர் வரம் கொடுத்த படியும், என் மாமனார் கரத்தால் நான் உயிர் மாண்டேன். நான் செய்த பாபங்களெல்லாம் பரிஹரிக்கப் பட்டுப் பரி சத்தனானேன். இனி நீ, உத்தம சதிகள் தங்கள் பதியிறந்தக் கால், எப்படி அவர்களை அடைய வேண்டுமோ, ஆம் மார்க்கமாய் என்னிடம் வந்து சேர்வாய்.”—சந்தோஷம்! என்ன மூடத்தனமாய் நீர் மடிந்ததாகத் துக்கப் பட்டேன்—என் வரையில் நீர் உயிருடன் தானிருக்கிறீர். அதற்கு இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டும்? இனி நான் துக்கப் படுவானேன்! என் பிராணநாதரைச் சீக்கிரம் அடையப் போகிறேன் என்று சந்தோஷப் பட வேண்டும். எனது மாமியார் மாமனார் உத்திரவைப் பெற்று, என் நாதரது ஸ்தூல சரீரம் இருக்கு மிடம் சென்று என் கடமையை நிறை வேற்ற வேண்டும்.

[கரத்துடன் புறப்படுகிறாள்.]

காட்சி முடிக்கிறது.



முன்றும் காட்சி.

இடம்—மந்தோதரியின் அந்தப்புரம்.

மந்தோதரி சயனத்தின் மீது துக்கித்தவண்ண மிருக்கிறாள்.

ம. ராகம்—அஸாவேரி. தாளம்—தீரிபுடை.

பல்லவி.

மகனே மடிந்தனையோ—மகிதலத்தில் (ம)

அநுபல்லவி.

அகமகி ழிலங்கா புரக்காவலனே  
ஆதிக்கமே பெற்ற சோதித் தவங்கிடந்த (ம)

சரணம்.

இந்திரனைச் சிறை பிடித்த இந்திரஜித்தே  
எந்தனை மறந்தனையோ இது விதியோ  
ஏது செய்வேனினி மாதுநான்தானே (ம)

குமாரா! குமாரா! உனக்கும் இக்கதி வாய்க்க வேண்டுமா?  
—உன் தந்தையின் குற்றத்திற்காக நீ யிறக்கவேண்டுமா?  
கண்ணே!—கண்மணி! [தேம்பி அழுகிறாள்.]

சுலோசனை வருகிறாள்.

சு. மாமி! மாமி!

ம. [அவளைக் கட்டியனைத்து] சுலோசனா! உத்தம பத்தினியாகிய  
உனக்கும் இக்கதிவாய்க்க வேண்டுமா?

சு. மாமி! மனம் கலங்காதீர்கள். அவரவர்கள் விதிப்படி நடக்  
கிறது; அதையாரால் மாற்ற முடியும்?—மாமி, எனக்கு  
உத்தரவளியும்.

ம. ஐயோ! எங்கே போகப் போகிறாய்?

சு. பதியைப் பிரிந்த சதிகள் செல்லவேண்டிய மரக்கம்  
போகப் போகிறேன்.

ம. ஹா! உடன்கட்டை யேறப் போகிறாயோ? உன் உடையைக் கண்டவுடனே சந்தகப்பட்டேன்!

சு. ஆம்—தெய்வாதினத்தால் அவரது கரம் மாத்திரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைச் சிவிகையில் வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்; அவரது உடலை நான் பெற வேண்டும்.

ம. ஆயின் நான் உன்னைத்தடை செய்யலாகாது! உன் மாமனாரிடம் போய் அதை பெறுவதெப்படி என்று கண்டறிந்து உன் கடமையைச் செய்வாய் உத்தமியே!

[சுலோசனையை அழைத்துக்கொண்டு தன் வீட்டின் கதவுவரைக்கும் வழி வீடுகொள்.]

காட்சி முடிக்கிறது.

### நான்காம் காட்சி.

இடம்—லங்கையில் ராவணனது சயனக்கிருகம்.

காலம்—சாயங்காலம்.

ராவணன் படுக்கையில் படுத்துப் புரண்டமுது கொண்டிருக்கிறான்.

ரா. மேகநாதா! இந்திரஜித்! நீ மடிந்த பின்னர் எனக்கென்னை வாழ்விருக்கிறது! நாளை நானே யுத்தத்திற்குப் புறப்பட்டுப் போய், உன்னைக் கொன்ற லட்சுமணனையும், ராமனையும் கொல்கிறேன்! இல்லாவிட்டால் அவர்களால் கொல்லப்பட்டு நான் மடிகிறேன்!—என்ன சப்தம் அது?

[பலகணி வழியாகப் பார்த்து]

யாரோ ஒரு ஸ்திரீ சிவிகையேறி இங்கு வருகிறாள்—ஓ! சீதை! சீதை!—இந்திரஜித் இறந்திருக்கமாட்டான்! நமது பகைவர் லட்சுமணன் மாண்டதை இந்திரஜித் மாண்டதாகப் பொய்வதந்தி கற்பித்திருக்கவேண்டும்—ராமலட்சுமணர்கள் மடிந்திருக்கவேண்டும்; அது தான் சீதை, இனி வேறு கதையில்லை யென்று நம்பிடும் வருகிறாள்—யார் அங்கே?

[ராட்கூச வேலையாட்கள் வருகிறார்கள்.]  
எனது அலங்கார வஸ்துக்களை யெல்லாம் கொண்டு வாருங்கள்.  
[அவர்கள் அங்கனம் செய்ய, சரிகை வஸ்திரம் முதலியவைளால் அலங்கரித்துக் கொண்டு கந்தசுளபம் தரித்து, புஷ்மமலை சூட்டிக் கொள்கிறான்.]

சரிகை விட்டிறங்கி சுலோசனை வருகிறான்.

ஹா! சீதை! சீதை! [அருகில் நெருங்க சுலோசனை என்று அறிகிறான்.]

சு. மாமா, நமஸ்காரம்.

ரா. சுலோசனா!—இதென்ன சந்தோஷக் கோலத்துடன் வந்திருக்கிறாய்?

சு. ஆம், எனக்கு இரண்டாம் விவாகம் நடக்கப்போகிறது.

விருத்தம்—பியாகடை.

மன்னிய மாமா இந்த மானில வாழ்வுவேண்டேன் உன்னிய எனது நாதன் உயிர் துறந்திட்டாரவர்தன் சென்னியை வாங்கித் தந்தால் செந்தணல் வளர்த்தி நானே தன்னுடன் கட்டையேரி ஜன்மசாயல்ய மாவேன்.

மடிந்த என் பிராணநாதருடைய உடலுடன் அக்னிப்பிர வேசமாகப் போகிறேன். அதற்காக அவரது உடலை அடையும் படியான மார்க்கம் தாங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்.

ரா. ஹா!—சுலோசனா, என்னைக் கேட்பதில் பிரயோஜனமில்லை—ரணகளம் சென்று உன் சிற்றப்பன் விபிஷணனைக் கேட்டுப் பார்.

சு. உத்திரவுபடியே. [நமஸ்கரித்துப்போகிறான், ராவணன் துக்கத்துடன் மஞ்சத்தில் சாய்கிறான்.]

ராட்சி முடிக்கிறது.

. ஐந்தாம் காட்சி.

இடம்—ஸ்ரீராமர் பாசறை.

காலம்—சூர்யாஸ்தமனம்.

ஸ்ரீராமர் வானரங்கள் புடைசூழ நிற்கின்றனர். இந்திரஜித்தின் தலை ராமர் பாதத்தில் வந்து விழுகிறது. ராமர் அதைத் தடவிக் கொடுக்கிறார்.

லட்சுமணர் விரைந்து வருகிறார்.

ல. அண்ணா! கொன்றேன் அப்பாபி இந்திரஜித்தை!—அண்ணா! என்ன இது? நமது ஜன்மத்துவேஷியின் தலையைப்பரிவுடன் பார்த்து, அதனைத் தடவிக் கொடுக்கிறீர்களே!—

ஸ்ரீ. அப்பா! முன்பு நீஜெயம் பெற்றதற்காக என் ஆசிரியைப் பெறுவாய்! [அவனைக்கட்டி உச்சி முகர்கிறார்.]

பிறகு நீ கேட்ட கேள்விக்கு பதிலைப் பெறுவாய். லக்ஷ்மணை, சூலத்தால் மட்டும் இவன் நமக்குப் பகைவனல்லாது, மனோவாக்கு காய மென்னும் திரிகரணங்களால் நமதன்பனே இவனென்பதை நீ சீக்கிரம் அறிவாய்.

அனுமான் ஓடிவருகிறார்.

அனு. ஐயனே! அதோ தேவியார் தம்மை நாடி வருகிறார்கள்! தன் மகன் மடிந்த செய்தியைக் கேட்ட ராவணன், அவர்களைச் சிறையினின்றும் விடுத்துத் தம்மிடம் அனுப்பியிருக்கிறான் போலும்.

ஸ்ரீ. மாருதி, அப்பா அவசரப்படாதே. அப்படி யிருக்கா தென்றுஎண்ணுகிறேன். உன் மனக்கலக்கம் இவ்வாறு நினைக்கச் செய்கிறது—உற்றுப்பார் யார் வருவதென்று.

அனு. [உற்றுப் பார்த்து] ஐயனே! இதென்ன மாயமோ ஒன்றும் தெரிய வில்லை. இவர்கள் சீதாதேவியல்ல! இப்பொழுது இவ்விடம் நாடி வரும் நங்கை நான் முன்பின் பார்த்திரா உருவமாக் காணப்படுகிறது. இதோ நெருங்கி வந்து விட்டார்கள்—யாராயிருக்கலாம்?



சுலோசனை வந்து ஸ்ரீராமர் பாதத்தில் விழுகிறான்.

சு.

ராகம்—கல்யாணி. தாளம்—ஆதி.

பல்லவி.

தசரதசதா தயவு செய்குவீர். (த)

அனுபல்லவி.

விசனமுறுமா தெனக்குணையல்லால்  
வேறுதுணையார் பாரிலினிமேல். (த)

சரணம்.

எனது மணவாளனது தலையை  
இனிதுடனளித்திட வணங்கினேன்  
புனித மதுவே புருடனுடனே  
போகவாழ்வகன்று சாகத்துணிகுறேன். (த)

ஸ்ரீ.

ராகம்—பைரவி.

தன்னையே துணையாய்க் கொண்டு தனித்தவாளகி வந்தென்  
முன்னதாய்த் துணிந்து தோற்ற முனைந்தவள் நீ யாரம்மா  
உன்னையே வாட்டி நிற்க உற்றதாம் பிழைகள் என்ன  
என்னையே கோரிவந்ததென்ன நீ விளங்க சொல்லு.

சு.

ஸ்ரீராம மூர்த்தி! அடியாள் சுலோசனை—லட்சுமணரால்  
சற்று முன் கொல்லப்பட்ட இந்திரஜித்தின் மனைவி—தயா  
பரா! கிருபாகரா! புண்ய மூர்த்தியாகிய தங்களுடைய  
பராக்கிரமம் மகிமையுமறியாத என் மாமனார் தூர்ப்போதனை  
யால் மயங்கி, என் பதி இம் மஹாபாபியைக் கைவிட்டு  
போனபின், இத்தெளர்ப்பாக்கியசாலி, இனி இவ்வுலகில்  
உயிர் வைத்திருப்பது சரி யன்று. உத்தம பத்தினிக்கு இது  
லக்ஷண மாகாது. நான் உடன்கட்டை யேற வேண்டுமாசு  
லால் அவரது உடலையும், அவர் சிரசையும் எனக்கருளுவது  
டன், அடியாரும் என் நாயகருடன் நற்கதியடையும்படி  
கிருபை புரியவேண்டுகிறேன்.

பூநீ. தம்பி லட்சுமண, இந்த ஸ்திரீ சொன்னதைக் கேட்டாய் அல்லவா? இந்திரஜித்தின் தலையை இவளுக்குக் கொடுக்கலாமா?

ல. அண்ணா! இவ்வாறு சொல்வதற்காக என்னை மன்னியும் ராகம்—தோடி. தாளம்—மிஸ்ரம்.

பல்லவி.

ஏனிந்த தயவு கொண்டீர்  
பூராமசந்திரா நீர் (ஏ)

அநுபல்லவி.

தேனிறை மொழி புகன்று  
சிரசைக் கவர வந்தாள் (ஏ)

சரணம்.

காலம் செய்த ராட்சசன் மனைவியாமிவள்  
சந்தேகமேனோ அண்ணா தீனசரண்யா  
காலமதில் நாமடைந்த கஷ்டம் கொஞ்சமோ வேண்டாம்  
சந்தேகமேனோ அண்ணா (ஏ)

உமது மதி கலங்கி யிருக்கிறதா என்ன? ராட்சசர்கள் பெரிய மாயாவி்கள். எவ்வளவோ கஷ்டப்பட்டு நான் அவனைக் கொன்றிருக்க, அவனது தலையை மறுபடியும் இவளிடம் கொடுத்தால், அதை உடலுடன் சேர்த்து மறுபடியும் அவனை உயிர்ப்பிப்பாளானால் நமது கதி என்னவாவது! —வேண்டாம்!

பூநீ. வாயுகுமாரா, உன் அபிப்பிராய மென்ன?

அனு. ஒருகாலும் கொடுக்கவே கூடாது.

பூநீ. அங்கதா, நீ என்ன சொல்கிறாய்?

அங். ஐயனே, எனக்கும் அப்படியே தோன்றுகிறது.

பூநீ. விபீஷண, உன் அபிப்பிராயம்?

வி. ரகுசுவலதிலகமே! நீர் அறியாதது ஒன்று மில்லை; ஆயினும்—

விருத்தம்—சங்கராபரணம்.

சத்ருவா யிருந்திட்டாலும்  
சமர்க்களத்திறப்பனாயின்  
அத்தரைக் கணமேனும் தன்  
அதுதாபம் காட்டவேண்டும்  
மித்ரு பேதங் களில்லா  
மேலவாதுணித்த சென்னிதன்  
பத்தினிக் கரத்தளிக்க  
பரமனே ரியாயம் தானே.

என் அபிப்பிராயம், இம்மாத கேட்கிறபடி கொடுக்கலாமென்பதேயாம். இந்திரஜித் சபாவத்தில் கெட்டவனன்று, அவனது தகப்பனுடைய தூர்ப்போதனையினால் மதிமயங்கினவன். அன்றியும் எப்படிப்பட்ட சத்ருவாயிருந்தாலும் இறந்தபின் அவனது தகனக்கிரியை நாம் கிரமப்படி நடத்தவேண்டும்.

புநீ. ஜாம்பவரே, உமது அபிப்பிராயம்?

ஜா. எனக்கும் விபிஷணர் கூறிய படியே தோன்றுகிறது.

ல. என்ன அண்ணா! இப்படி இவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! ஒருகாலும் தாம் அப்படிச் செய்யலாகாது!

புநீ. வானர வீரர்களே, நீங்கள் ஒரு புறம் போயிருங்கள்.

[லட்சுமணர் சுலோசன தவிர மற்றவர்கள் ஒரு புறமாய்ப் போகின்றனர்.]

[தனி] இப்பொழுது என் தம்பியாயிருக்கும் லட்சுமணன் பூர்வ ஜன்மத்தில் ஆதிசேஷனாயிருந்தவன், இச் சமயம் அவனுடைய புத்ரியாயிருக்கும் இந்த சுலோசன யாரென்று

அவனுக்குத் தெரியாது—இப்பொழுது என் தம்பிக்குப் பூர்வ வாசனை கொடுத்து சற்று பார்க்கலாம்.

[வட்சமணர் மார்பைத் தடவ]

ல. [சுலோசனையைப் பார்த்து] ஹா! கண் மணி! வத் தே !  
உனக்கா இக்கதி நேர்ந்தது! [ராமரை நோக்கி]

ஸ்ரீராமா! என் புத்திரி விதவையாக நான் கண்டு சகிக்க முடியாது. உடனே அவள் புருஷனை எழுப்பித் தராவியில் எனதுயிரைப்போக்கிக் கொள்வேன். இது சத்தியம்.

ஸ்ரீ. அப்பா பொறு, பதாதே.

ல. நான் பொறுக்க மாட்டேன், என் புத்திரி விதவையாக நான் கண்டு சகிக்க மாட்டேன். எழுப்பித் தருகிறீரா, மாட்டீரா? இல்லா விட்டால் என் உயிரை இட்சணம் போக்கிக் கொள்வேன். [சத்தியை உருவுகிறார்]

ஸ்ரீ. [மறுபடி வட்சமணர் மார்பைத் தடவிக் கொடுக்கிறார்] வட்சமண, இப்பொழுது பார் இவள் யாரென்று.

ல. ஹா! இவள் யார்?—ராசூவலி!

தில்லாளு.

விரைவுடனே குவாய்—வீண்பசப்பினால்

மயக்க வந்தனை

(வி)

குறையுடற்கு வுயிர் கொடுக்க ராசூச குலம் வளர்க்க தலையெடுக்க யெண்ணினை தசமுகர்க்கு யெமனெனத் திரியுமெமைத் தந்திரமாய் வென்றிட நினைந்தனை.

(வி)

இந்தச் சண்டாளனா இன்னும் உயிர் பெற்றெழவேண்டும்! அந்த தசமுகனை ஒழித்து என் மதனியாரை நான் அழைத்துவர எண்ணி இருக்கும் நேரம் நீ யாரடி, இங்கு வந்து பசப்புவது? போ துஷ்டை! நில்லாதே இங்கு!

புநீ. தம்பி லட்சுமண, கோபத்தை அடக்கு; பெண்பால், அதி  
லும் மஹா பதிவிரதை! இவள் இச்சைப்படி இவளது நாய  
கனது தலையை இவளிடம் கொடுத்து இவள் உடன்  
கட்டையேறி நற்கதி யடையச் செய்வோம்.

ல. ஆம் அண்ணா, இவள் பதிவிரதை யென்பது நமக்கு எப்  
படித்தெரிவது?

புநீ. காட்டுகிறேன்பார்—அம்மா, நீதான் இந்திரஜித் மனைவி  
என்பது எங்களுக்கு எப்படித் தெரிவது? இந்திரஜித்தின்  
சிரத்திற்குரியவள் நீ தான் என்று நாங்கள் எப்படி அறிவது?  
நீ இந்திரஜித்தின் சிரத்திற்குரியவள் என்று எங்களுக்கு  
மெய்ப்பிக்க வேண்டும் நீ.

சு. அப்படியே ஆகட்டும். என்பத்யாகிய 'இந்திரஜித்தின்  
சொல் தவறாத சதி நானேயாகில்—என் பர்த்தாவின் சிரசு  
என் முன் வரவேண்டும்.

[சிரம் அப்படியே வருகிறது—அதற்கு சுலோசனை  
நமஸ்கரிக்கிறார்.]

புநீ. லட்சுமண! இப்பொழுது என்ன சொல்லுகிறாய்?

ல. அண்ணா! இன்னும் எனக்கு சந்தேகமாயிருக்கிறது.

புநீ. அம்மா, உன் சொற்படி நீ உத்தம பத்தினியாயின், இந்த  
சிரசு தன் வாய் திறந்து கல கல வென்று நகைக்கச் செய்.

சு. விருத்தம்—கேதாரம்.

பாரினிற் பெண்களுக்கு பர்த்தாவே தெய்வமல்லால்  
ஆரிருந்தென்ன பின்னாலாவதொன்றுண்டோ இங்கே  
கோரினோர் மதிக்க நானே கோதிலா சதியெ யானால்  
தீரமாய் நகைக்க வேண்டும் தேவி என் முன்னே நாதா!

[சிரம் சிரிக்கிறது.]

ஸ்ரீ. அம்மா, உன்பர்த்தாவின் சிரத்தைக்கேள், நீ இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று.

சு. நாதா, ஸ்ரீராமபிரான் கேள்விக்குத் தாம் விடையளிக்க வேண்டுகிறேன்.

இ. [இந்திரஜித்தின் சிரம் பேசுகிறது] ஸ்ரீராமா! இவள் தான் என் தர்ம பத்தினி! பிறவியால் எனக்குண்டான ராட்சசடி சபாவ மெல்லாம் இவள் சேர்க்கையால் விட்டொழித்தேன். உமது பாதம் அடைந்த என் சிரத்தை இவளுக்கு நீர் தானமாக அளித்தீயும். இவள் என்னுடலுடன் உடன் கட்டையேறி, நாங்களிடுவரும் உத்தம பதவியை யடைந்திட ஆசீர்வதியும்.

ஸ்ரீ. அம்மா, இந்த சிரம் இனி உன்னுடையதே. உடனே தீ வளர்த்த ஆக்கினையிடுகிறேன். உனது நாதனுடைய உடலும் ரணகளத்திலிருந்து கொண்டு வரப்படும். உன் நாதனது உடலையும் சிரத்தையும் சிதையில் வைத்து, நீயும் ஆக்கினிப் பிரவேசமாவாய்!—உனக்கு என் சம்பூர்ண ஆசீர்வாதத்தை அளித்தேன்!

[சுவோசனை தன் கணவன் சிரத்தை வாங்கிக் கொண்டு, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கிப் போகிறாள்.]

காட்சி முடிக்கிறது.



ஆரூவது காட்சி.

கூடம்—லங்கையில் ஓர் காணகம்.

காலம்—இரவு.

சுலோசனை காவ்ட்டத்திலமைத்திருக்கிற இந்திரஜித்தின் உடலை  
மும் முறை வலம் வருகிறாள்.

சு. [பாடுகிறாள்.]

ராகம்—குறிஞ்சி. தாளம்—ஆதி.

பல்லவி.

மணவாளா எனதாருடிரே—நீர்  
மாண்டபின் நான் உயிர் வாழ்ந்திடுவேனெ (மண)

அநுபல்லவி.

கணமேனுமினிப் பாரில் சுழித்திடுவேனெ  
காதலா உமைநான் பிரிவேனெ. (மண)

[காவ்ட்டத்தில் ஏறுகிறாள். சுலோசனையும் இந்திரஜித்தும்  
குட்சும உடலில் தெய்வலோக விமானமேறி  
கைகுண்டம் செல்கின்றனர். மேலிருந்து  
மஹாவிஷ்ணு ஆசிகூறி, தம்பாலமைக்கின்றார்.]

காட்சி முடிக்கிறது.

நாடகம் முற்றியது.